

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் செஸ் நிதியின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச்செயலாற்றல் கூற்று, செஸ் நிதியத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்புக்கள் உள்ளிட்ட முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினது தகவல்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள், இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலைமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டம் மற்றும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதிச் சட்டம் ஆகியவற்றிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காண்பிக்கப்படுகின்றன.

2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களிற்கு (இ.பொ.க.நி) இணங்க நிதியத்தின் நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்த நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையிலுள்ள நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் மீதான முகாமைத்துவத்தினதும் ஆளுகைத் தரப்பினரதும் பொறுப்புக்கள்

இந்த நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிதியத்தின் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது நிதியத்தினைக் கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதியத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை மீதான பொறுப்பை ஆளுகைத் தரப்பு கொண்டுள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம், வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு நிதியம் அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பிலான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்கள் மீதான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்;

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி நிதியத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு நிதியத்திற்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிதியத்தின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பன மதிப்பீடு செய்யப்பட்டன.

தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முடியுமான அளவிற்கு பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்கு கணக்காய்வு விடயப் பரப்பு மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களை சமர்ப்பித்தல் நோக்கில் நிதியத்தின் பணிகளை தொடர்ச்சியான மதிப்பாய்வு செய்வதற்கு இயலக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, கட்டமைப்பு, நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் கட்டமைப்பு நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான முறையில் பேணப்படுகின்றதா எனவும்,
- ஏதேனும் பொருத்தமான எழுத்துமூல சட்டமொன்றிற்கு அல்லது நிதியத்தின் கட்டுப்பாட்டு நிதியத்தினால் வெளியிடப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடொன்றிற்கு இணங்க நிதியம் செயற்பட்டுள்ளதா எனவும்,
- தமது அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா எனவும்,
- வளங்கள் சிக்கனமாகவும், வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமான கால எல்லையினுள் மற்றும் உரிய சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா எனவும்.

2. நிதிசார் மீளாய்வு

2.1 நிதிசார் விளைவுகள்

மீளாய்வாண்டுக்கான நிதியத்தின் தொழிற்பாடுகள் ரூபா 468.9 மில்லியன் மிகையை விளைவித்திருந்ததுடன் நேரொத்த முன்னைய ஆண்டிற்கான மிகை ரூபா 563.6 மில்லியனாகக் காணப்பட்டமையால் நிதி விளைவுகளில் ரூபா 94.7 மில்லியன் பின்னடைவொன்று அவதானிக்கப்பட்டது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் மீளாய்வாண்டில் பிணையங்கள் பரிமாற்றல் ஆணைக்குழுவிடமிருந்து (SEC) அதன் தொழிற்பாட்டு மற்றும் மூலதனச் செலவுகளிற்காக ரூபா 213 மில்லியன் மாற்றியமை மற்றும் திறைசேரி முறிகளிலிருந்தான வட்டி வருமானம் ரூபா 147 மில்லியனால் குறைவடைந்தமையே இந்தப் பின்னடைவுக்கு பிரதான காரணிகளாக அமைந்திருந்தன.

2.2 நிதியத்தின் பயன்பாடு

கணக்காய்வு அவதானிப்பு

2021 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் சட்டத்தின் பிரிவு 156(2) இன் படி, ஆணைக்குழுவின் நிதியத்தில் செலவு வைக்கப்பட்டுள்ள பணம் பிணையங்கள் சந்தையை அபிவிருத்தி செய்யும் நோக்கத்திற்காகவும்: இந்த பிரிவின் கீழ் நிறுவப்பட்டுள்ள இழப்பீட்டு நிதி

முகாமைத்துவத்தின் கருத்துரை

SEC ஆனது ஒருங்கிணைந்த நிதியிலிருந்து நிதியைப் பெறுவதில்லை, மேலும் CESS நிதிகளிலிருந்து பல்வேறு கட்டணங்கள் மற்றும் பரிமாற்றங்கள் மூலம் சட்டரீதியான நோக்கங்களை அடைவதில் ஏற்படும் செலவுகளுக்கு நிதியளிக்கிறது. 2021 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுச் சட்டத்தின் பிரிவு 156 இன் கீழ், ஆணைக்குழுவின்

பரிந்துரை

CESS நிதிக்கு சாட்டப்படுகின்ற அனைத்து செலவினங்களும் 2021 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 156(2) இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள

அல்லது ஆணைக்குழுவின் நிதியத் தில் செலவு வைக்கப்பட்டுள்ள பணத்தை மேம்படுத்துவதற்கும்: ஆணைக்குழுவின் முகாமை, நிர்வாகம் மற்றும் அதன் செயல்பாடுகள் மற்றும் செயல்பாடுகளை செயல்படுத்துதல், செயல்திறன் மற்றும் நிறைவேற்றுதல்: ஆகியவற்றில் ஆணைக்குழுவின் அனைத்து செலவினங்களையும் பூர்த்தி செய்தல், ஆணைக்குழுவின் பணியாளர்களுக்கு வீடு, கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து நோக்கங்களுக்காக ஆணைக்குழுவின் பொருத்தமானதாகக் கருதும் கடன்களை வழங்குதல், ஓய்வூதிய மற்றும் சேமலாப நிதி மற்றும் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதன் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்டவர்களின் நலனுக்காக நிறுவப்பட்ட பிற திட்டங்களுக்கு பங்களிப்புகளை வழங்குதல் மற்றும் ஆணைக்குழுவால் தீர்மானிக்கப்பட்ட தகுதியை நிரூபிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் கல்விச் செலவுகளை இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ செலவிடுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுதல் வேண்டும். அதன்படி, மீளாய்வாண்டில் ரூபா. 663.9 மில்லியன் செயற்பாட்டு மற்றும் மூலதனச் செலவுகளுக்காக ஆணைக்குழுவிற்கு மாற்றப்பட்டிருந்தது. மேலும், மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டில் பணியாளர் நலன்புரிச் செலவுகள் ரூபா 8,489,239 ஆக இருந்தமை கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்டது. இந்த செலவினங்களில் ரூபா 6,275,880 தொகை பொழுது போக்குக்காகவும், ரூபா 194,617 தொகை பரிசுகள் மற்றும் நத்தார் தினத்தில் பணியாளர்கள் ஒன்றுகூடலுக்காக க்காகவும் ரூபா 1,768,083 தொகை பிரித் விழாவிிற்கான பொதுச் செலவுகளுக்காகவும் ரூபா 51,020 தொகை மலர் மாலை மற்றும் பதாகை போன்ற இறுதிச் சடங்கு தொடர்பான பொருட்களுக்காகவும் ரூபா 35,738 தொகை

முகாமைத்துவம், நிர்வாகம் மற்றும் செயல்பாட்டில் அதன் கடமைகள் மற்றும் செயல்பாடுகள் மற்றும் பிற நோக்கங்களை செயல்படுத்துதல், செயல்திறன் மற்றும் நிறைவேற்றுதல் ஆகியவற்றில் உதவுவதற்காக CESS நிதியிலிருந்து நிதியைப் பயன்படுத்த ஆணைக்குழுவிற்கு அதிகாரம் உள்ளது. மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டில், CESS நிதியிலிருந்து ரூபா 645.93 மில்லியன் மாற்றப்பட்டதுடன், இது ரூபா 726.29 மில்லியன் மொத்த செலவுகளை ஈடுகட்டியது. மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டிற்கான அதன் செலவினங்களில் ஒரு பகுதியை ஈடுகட்ட SEC அதன் சொந்த வருமானமாக ரூபா 80 மில்லியனைக் கொண்டிருந்தது, மீதமுள்ள செலவு மட்டுமே CESS நிதிக்கு அறவிடப்பட்டது. SEC சட்டத்தால் அனுமதிக்கப்பட்டபடி, அங்கீகரிக்கப்பட்ட பாதீட்டு விதிகளுக்கு உட்பட்டு SEC அதன் அனைத்து செலவினங்களையும் செய்துள்ளது, அதன்படி, SEC சட்டத்தின் பிரிவு 156 (2) இன் படி CESS நிதிக்கு அறவிடப்படுவதற்கு அனுமதிக்கப்படாததைக் கருத்தில் கொண்டு, SEC செலவினத்தின் எந்தப் பகுதியையும் CESS நிதிக்கு வசூலிக்க முடியும் என்பது புரிந்து கொள்ளப்படுகிறது. SEC சட்டத்தின் பிரிவு 156 (2) இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள நோக்கங்களுக்கு ஏற்ப, 2024 ஆம் ஆண்டிற்கான அனைத்து செலவினங்களையும் SEC மேற்கொண்டது. அதன்படி, 2024 ஆம் ஆண்டிற்காக ஆணைக்குழுவால் செய்யப்பட்ட அந்த செலவினங்கள், அந்தந்த நோக்கங்களின் கீழ் வசூலிக்கப்படும். போதுமான நிதி இருந்தபோதிலும், SEC அனைத்து செலவினங்களையும் அங்கீகரிப்பதில் விவேகத்தையும் உரிய விடாமுயற்சியையும் பயன்படுத்தியது, அவை சட்டத்தின் கீழ் இருப்பதை உறுதிசெய்தது. அதன்படி, SEC செலவுகள் செய்யப்படுவதற்கு முன்பு அவற்றை கவனமாக பரிசீலித்தது, ஏனெனில் அவை பிரிவு 156 (2) இன் கீழ் வசூலிக்கப்பட வேண்டுமாயின் அது Cess நிதிக்கு சாட்டப்பட்டது. மேலும், சுட்டிக்காட்டப்பட்டுள்ள ரூபா 8.48 மில்லியன் செலவினத்தை SEC

நோக்கங்களுடன் கண்டிப்பாக இணங்குவதை ஆணைக்குழு உறுதி செய்ய வேண்டும்.

மருத்துவமனை ஊழியர்களுக்கான பழக் கூடைகளுக்காகவும் ரூபா 163,900 தொகை பிரியாவிடை பரிசுகள் மற்றும் தொடர்புடைய ஏற்பாடுகளுக்காகவும் செலவிடப் பட்டிருந்தது.

சட்டத்தின் பிரிவு 156 (2) இன் பட்டியலிடப்பட்ட நோக்க இல. “உ” இன் கீழ் வகைப்படுத்தலாம், மேலும் அவை ஊழியர்களின் மன உறுதியை உயர்த்துதல், குழு பிணைப்பை ஊக்குவித்தல், நேர்மறையான பணிச்சூழலை வளர்த்தல் மற்றும் பாரம்பரியத்தை மதிக்கும் வகையில் கலாச்சார நடைமுறையைத் தொடர்தல் ஆகியவற்றின் நோக்கத்துடன் செய்யப்பட்டன. சில செலவுகள் செயலகத்தின் செயல்பாடுகளுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படும் அதிகாரப்பூர்வ உறவுகளைப் பராமரிக்க செய்யப்பட்டன. இதில் ஒழுங்குமுறை ஒத்துழைப்பை ஆதரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் அடங்கும். மேலும், ஒரு ஒழுங்குமுறை அமைப்பாக, செயலகம் அத்தகைய செலவினங்களை உள்ளடக்கிய சில ஈடுபாட்டுத் தரங்களை நிலைநிறுத்த வேண்டும், மேலும் அதற்கான ஏற்பாடுகள் ஆண்டு பாதிட்டு மதிப்பீடுகளில் செய்யப்பட்டுள்ளன. எனவே, இவை வெறும் விருப்பமான செலவுகள் அல்ல, அவை SEC அதன் சட்டப்பூர்வ கடமைகளை திறம்பட நிறைவேற்றுவதற்கும் பங்குதாரர் நம்பிக்கையைப் பேணுவதற்கும் உள்ள திறனுடன் ஒருங்கிணைந்தவை. சுருக்கமாக குறிப்பிடி, SEC இன் அனைத்து செலவுகளும் சட்டப்பூர்வ கட்டளைகளுடன் சீரமைப்பை பிரதிபலிக்கின்றன.